

வரி அட்டவணை இலக்கம்: 02

மொத்த-தொகை கொடுப்பனவுகளிலிருந்து வரி கழிப்பதற்கான வீதங்கள்

தங்களது தொழில்வழங்குநர்களுக்கு முதன்மை ஊழிய வெளிப்படுத்தலை சமர்ப்பித்துள்ள அல்லது ஒரு ஊழியத்தை மட்டும் கொண்டுள்ள

- அனைத்து வதிவுள்ள ஊழியர்களுக்கு மற்றும்
- இலங்கைப் பிரசைகளாகவுள்ள அனைத்து வதிவற்ற ஊழியர்களுக்கும்,

இவ் வரி அட்டவணை ஏற்புடையதாகும்.

மேற்குறிப்பிடப்பட்ட ஊழியர்களுக்கு மேற்கொள்ளும் மொத்த தொகை கொடுப்பனவுகளிலிருந்து வரியினை கழிப்பதற்காக இவ் வரி அட்டவணை ஏற்புடையதாக கொள்ள வேண்டும். ஊழியருக்கு ஏதேனும் மதிப்பீட்டாண்டுக்குள் மொத்த-தொகை கொடுப்பனவு மேற்கொள்ளும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவ் மொத்த தொகை கொடுப்பனவினை அடிப்படையாகக்கொண்டு கழிக்கப்பட வேண்டிய வரி அளவு கணிப்பீடு செய்யப்பட வேண்டும்.

மிகையூதியம், லீவை பணமாக்கல், மருத்துவச் செலவின் மீளளிப்புகள், சம்பள மீதிகள்(பணியில் மீண்டும் சேரும்போதோ அல்லது பிற காரணங்களுக்காகவோ), ஊழியர் பங்கு திட்டமொன்றின் கீழ் அந்நேரத்தில் பங்கீடுசெய்யப்பட்டவையுமான பங்குகளின் சந்தைப் பெறுமதி போன்ற கொடுப்பனவுகள் (பங்குகளுக்காக ஊழியரின் பங்களிப்பினால் குறைக்கப்பட்டவையும், பங்குகளைக் கொள்வதற்கான விருப்புத் தெரிவொன்றை அல்லது உரிமையைப் பிரயோகித்தலின் விளைவாகப் பங்கீடுசெய்யப்பட்டவையுமான பங்குகள் உட்பட) மொத்த-தொகை கொடுப்பனவுகளாக கருதப்படும்.

ஏதேனும் மதிப்பீட்டாண்டிற்காக ஊழியருக்கு கிடைக்கும் மொத்த கிரமமான வருமானம் ரூபா 1,800,000 விஞ்சாத போதிலும் மொத்தத் தொகை கொடுப்பனவினை உள்ளடக்கும்போது அவ் மதிப்பீட்டாண்டிற்காக மொத்தத் தொகை ரூபா 1,800,000 தாண்டும் வகையில் அதிகரிக்கும் பட்சத்தில் அவ்வாறான மொத்தத் தொகை கொடுப்பனவின் மீது முற்பண தனியாள் வருமான வரி (APIT) கழிப்பதற்காக இவ் வரி அட்டவணை ஏற்புடையதாகக் கொள்ள வேண்டும். (வரி அட்டவணை இலக்கம் 05 அல்ல)

ஒவ்வொரு மொத்த-தொகை கொடுப்பனவுகளின் மீது கழிக்கப்படற்பாலதான வரித் தொகையை கணிப்பதற்கு பின்வரும் படிகள் பின்பற்றப்படுதல் வேண்டும்:

முதலில், மொத்த-தொகை கொடுப்பனவுகள் அடங்கலாக இந்த வரி மதிப்பீட்டாண்டின் போது ஊழியத்திலிருந்தான மதிப்பிடப்பட்ட மொத்த ஊதியத்தின் கூட்டுத் தொகையை (EGAR) கணிக்கவும்

- மொத்த-தொகை கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்ட மாதம் வரை மற்றும் அம் மாதம் அடங்கலாக வரிமதிப்பீட்டாண்டின் போது ஊழியருக்கு ஏலவே கொடுப்பனவு செய்யப்பட்ட மொத்த மாதாந்த ஊதியத்தின் கூட்டுத் தொகையை உறுதிசெய்து கொள்ளவும். (செலுத்தப்பட்ட ஏதேனும் மொத்த-தொகை கொடுப்பனவுகள் நீங்கலாக);
- மொத்த-தொகை கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்ட மாதத்தை உடன் தொடர்ந்து வரும் மாதத்திலிருந்து வரிமதிப்பீட்டாண்டின் போது ஊழியருக்கு செலுத்தப்படற்பாலதான மொத்த மாதாந்த ஊதியத்தின் கூட்டுத்தொகையை உறுதிசெய்து கொள்ளவும். (செலுத்தப்பட்ட ஏதேனும் மொத்த-தொகை கொடுப்பனவுகள் நீங்கலாக);
- இப்போது மேற்கொள்ளப்படும் மொத்த-தொகை கொடுப்பனவு அடங்கலாக இப்போது வரை ஏலவே மேற்கொள்ளப்பட்ட மொத்த-தொகை கொடுப்பனவின் கூட்டுத் தொகை மற்றும் இவ் வரிமதிப்பீட்டாண்டின் போது செலுத்தப்படற்பாலதான அத்தகைய மொத்த-தொகை கொடுப்பனவை உறுதி செய்து கொள்ளவும் (மேலே (அ) மற்றும் (ஆ) இன் கீழ் ஏலவே கணக்கில் எடுக்கப்பட்ட மாதாந்த ஊதியம் நீங்கலாக) ; மற்றும்
- மேலே (அ), (ஆ) மற்றும் (இ) இன் கீழ் கணக்கிடப்பட்ட தொகைகளை கூட்டுவதன் மூலம் வரிமதிப்பீட்டாண்டின் போது மொத்த-தொகை கொடுப்பனவுகள் அடங்கலாக ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத் தொகையை (EGAR) கணிப்பிடவும்

மொத்த-தொகை கொடுப்பனவுகள் அடங்கலாக ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத் தொகையை கணித்தல் - EGAR

வரிமதிப்பீட்டாண்டின் போது ஏலவே செலுத்தப்பட்ட மாதாந்த ஊதியங்களின் மொத்தக் கூட்டுத்தொகை	= (A): XXX
வரிமதிப்பீட்டாண்டின் போது செலுத்தப்படற்பாலதான மாதாந்த ஊதியங்களின் மொத்தக் கூட்டுத்தொகை	= (B): XXX
வரிமதிப்பீட்டாண்டின் போது ஏலவே மேற்கொள்ளப்பட்ட, தற்போது மேற்கொள்ளப்படுகின்ற & செலுத்தப்படற்பாலதான மொத்த-தொகை கொடுப்பனவுகளின் கூட்டுத்தொகை	= (C): XXX
வரிமதிப்பீட்டாண்டின் போது (செலுத்தப்பட்ட மற்றும் செலுத்தப்படற்பாலதான) ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத் தொகை	= (D): XXXX

பின்னர், தற்போது மேற்கொள்ளப்படும் மொத்த-தொகை கொடுப்பனவிற்கு ஏற்புடைய வரி வீதமானது, மேலே ஊதியங்களின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத்தொகையின் அதாவது மேலேயுள்ள D இன் அடிப்படையில், கீழே

தரப்பட்டுள்ள வரி அட்டவணை இலக்கம் 02 இலிருந்து தெரிவு செய்யப்படுதல் வேண்டும். அதன் பின்னர், தற்போது செலுத்தப்படும் மொத்த-தொகை கொடுப்பனவு மீது கழிக்கப்படற்பாலதான வரித் தொகையானது, இவ் வரிமதிப்பாண்டின் போது முன்னர் மேற்கொள்ளப்பட்ட மொத்த-தொகை கொடுப்பனவுகள் மீது முன்னர் கழிக்கப்பட்ட வரித்தொகை ஏதேனும் இருப்பின் அதற்கு வரவுவைத்து கணிக்கப்படுதல் வேண்டும். எவ்வாறாயினும், இவை அனைத்தும், வரி அட்டவணை இலக்கம் 02 இல் தரப்பட்ட சமன்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வரி அட்டவணை இலக்கம் 02 – மொத்த-தொகை கொடுப்பனவுகளில் வரி கழிப்பனவுகள்

வரி மதிப்பீட்டாண்டின் போதான ஊதியங்களின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத் தொகை (ரூபா)	கழிக்கப்படற்பாலதான வரித் தொகை (ரூபா)
D ஆனது 1,800,000 இற்கு சமன் அல்லது அதற்கு குறைவு எனில்	பூஜ்ஜியம்
D ஆனது 1,800,001 மற்றும் 2,800,000 இற்கு இடையில் எனில்	$(D \times 6\%) - [(108,000 + A \text{ மீது கழிக்கப்பட்ட மாதாந்த வரியின் கூட்டுத்தொகை} + \text{அட்டவணை 01 இன் பிரகாரம் } B \text{ மீது கழிக்கப்படற்பாலதான மாதாந்த வரியின் கூட்டுத்தொகை}) + \text{மொத்த-தொகை கொடுப்பனவுகள் மீது முன்னர் கழிக்கப்பட்ட வரி, ஏதேனும் இருப்பின்}]$
D ஆனது 2,800,001 மற்றும் 3,300,000 இற்கு இடையில் எனில்	$(D \times 18\%) - [(444,000 + A \text{ மீது கழிக்கப்பட்ட மாதாந்த வரியின் கூட்டுத்தொகை} + \text{அட்டவணை 1 இன் பிரகாரம் } B \text{ மீது கழிக்கப்படற்பாலதான மாதாந்த வரியின் கூட்டுத்தொகை}) + \text{மொத்த-தொகை கொடுப்பனவுகள் மீது முன்னர் கழிக்கப்பட்ட வரி, ஏதேனும் இருப்பின்}]$
D ஆனது 3,300,001 மற்றும் 3,800,000 இற்கு இடையில் எனில்	$(D \times 24\%) - [(642,000 + A \text{ மீது கழிக்கப்பட்ட மாதாந்த வரியின் கூட்டுத்தொகை} + \text{அட்டவணை 1 இன் பிரகாரம் } B \text{ மீது கழிக்கப்படற்பாலதான மாதாந்த வரியின் கூட்டுத்தொகை}) + \text{மொத்த-தொகை கொடுப்பனவுகள் மீது முன்னர் கழிக்கப்பட்ட வரி, ஏதேனும் இருப்பின்}]$
D ஆனது 3,800,001 மற்றும் 4,300,000 இற்கு இடையில் எனில்	$(D \times 30\%) - [(870,000 + A \text{ மீது கழிக்கப்பட்ட மாதாந்த வரியின் கூட்டுத்தொகை} + \text{அட்டவணை 1 இன் பிரகாரம் } B \text{ மீது கழிக்கப்படற்பாலதான மாதாந்த வரியின் கூட்டுத்தொகை}) + \text{மொத்த-தொகை கொடுப்பனவுகள் மீது முன்னர் கழிக்கப்பட்ட வரி, ஏதேனும் இருப்பின்}]$
D ஆனது 4,300,000 இற்கு மேல் எனில்	$(D \times 36\%) - [(1,128,000 + A \text{ மீது கழிக்கப்பட்ட மாதாந்த வரியின் கூட்டுத்தொகை} + \text{அட்டவணை 1 இன் பிரகாரம் } B \text{ மீது கழிக்கப்படற்பாலதான மாதாந்த வரியின் கூட்டுத்தொகை}) + \text{மொத்த-தொகை கொடுப்பனவுகள் மீது முன்னர் கழிக்கப்பட்ட வரி, ஏதேனும் இருப்பின்}]$

உதாரணம் 01

அரசாங்க நிறுவனமொன்றில் வதிவுள்ள ஊழியராக உள்ள திரு ரணவீர அவர்கள் 2025, ஏப்ரலில் மாதம் ரூபா 600,000.00 இனை ஊக்கத்தொகையாக பெறுவார். ஊழியத்திலிருந்தான அவரது கிரமமான மாதாந்த இலாபங்களும் ஈட்டுகைகளும் (காசற்ற நன்மைகள் அடங்கலாக) ரூபா 170,000 ஆகும்.

(குறிப்பு- திரு ரணவீர அவர்களின் மாதாந்த ஈட்டுகைகளின் தொகை 2025/2026 ஆம் வரிமதிப்பீட்டாண்டிற்கு மாற்றம் எதுவும் இன்றி காணப்படுகின்றது)

2025, ஏப்பிரல் மாதம் செலுத்தப்படற்பாலதான ஊக்கத்தொகையில் கழிக்கப்படற்பாலதான வரி பின்வருமாறு கணிக்கப்படுதல் வேண்டும் என்று தயவாய் கருத்திற் கொள்ளவும்.

மாதாந்த ஊதியத்தில் கழிக்கப்படற்பாலதான வரியானது வரி அட்டவணை 01 இனைப் பயன்படுத்தி தனித்தனியாக கணிக்கப்படுதல் வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

2025, ஏப்ரலில் செலுத்தப்படவுள்ள ஊக்கத்தொகையில் கழிக்கப்படற்பாலதான வரியினை கணித்தல்

படி 01 – 2025/2026 வரி மதிப்பீட்டாண்டின் ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத்தொகையை கணித்தல்
ரூபா

2025/2026 வரிமதிப்பீட்டாண்டின் போது ஏலவே செலுத்தப்பட்ட மாதாந்த ஊதியங்களின்

மொத்தக் கூட்டுத்தொகை (2025, ஏப்பிரல் மாதத்திற்கான மாதாந்த ஊதியம் அதாவது 170,000 x 1)

= (A): 170,000

2025/2026 வரிமதிப்பீட்டாண்டின் போது செலுத்தப்படற்பாலதான மாதாந்த ஊதியங்களின் மொத்த கூட்டுத்தொகை (செலுத்தப்படற்பாலதான மாதாந்த ஊதியம் 2025 மே - மார்ச் 2026 அதாவது ரூபா 170,000 x 11) = (B): 1,870,000

2025/2026 வரிமதிப்பீட்டாண்டின் போது ஏலவே மேற்கொள்ளப்பட்ட, தற்போது மேற்கொள்ளப் படுகின்ற & செலுத்தப்படற்பாலதான மொத்த-தொகை கொடுப்பனவுகளின் கூட்டுத்தொகை (2025, ஏப்பிரலில் பெறப்பட்ட ஊக்கத்தொகை ரூபா 600,000) = (C): 600,000

2025/2026 வரிமதிப்பீட்டாண்டின் போது (செலுத்தப்பட்ட மற்றும் செலுத்தப்படற்பாலதான) ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத் தொகை = (D): 2,640,000

படி 02 – 2025, ஏப்பிரல் மாதத்தின் மொத்த-தொகைக் கொடுப்பனவில் கழிக்கப்படற்பாலதான வரியினை கணித்தல்

ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத் தொகை அல்லது D ஆனது ரூபா 1,800,001 மற்றும் ரூபா 2,800,000 இற்கிடையில் என்பதனால் 2025, ஏப்பிரல் மாதம் ஊக்கத்தொகையில் கழிக்கப்படற்பாலதான வரியினை கணிப்பதில் பின்வரும் சமன்பாடானது பிரயோகிக்கப்படுதல் வேண்டும்

$$(D \times 6\%) - [(108,000 + A \text{ மீது கழிக்கப்பட்ட மாதாந்த வரியின் கூட்டுத்தொகை} + \text{அட்டவணை 01 இன் பிரகாரம் B மீது கழிக்கப்படற்பாலதான மாதாந்த வரியின் கூட்டுத்தொகை}) + \text{மொத்த-தொகை கொடுப்பனவுகள் மீது முன்னர் கழிக்கப்பட்ட வரி, ஏதேனும் இருப்பின்}]$$

$$= (2,640,000 \times 6\%) - [(108,000 + (1,200 \times 1) + (1,200 \times 11) + 0)]$$

$$= 158,400 - [108,000 + 1,200 + 13,200]$$

$$= 36,000$$

ஆகவே, 2025 ஏப்பிரல் மாதம் ஊக்கத்தொகையில் கழிக்கப்படற்பாலதான வரியானது ரூபா 36,000 ஆகும்

உதாரணம் 02

உதாரணம் 01 இலுள்ள திருமதி ரணவீர, 2025 திசம்பர் மாதம் இன்னொரு ஊக்கத்தொகையாக ரூபா 800,000.00 இனை பெறுவார் என கருதி, இந்த ஊக்கத்தொகையில் கழிக்கப்படற்பாலதான வரி பின்வருமாறு கணிக்கப்படுதல் வேண்டும்.

மாதாந்த ஊதியத்தில் கழிக்கப்படற்பாலதான வரியானது வரி அட்டவணை 01 இனைப் பயன்படுத்தி தனித்தனியாக கணிக்கப்படுதல் வேண்டும் என்பதை தயவாய் கருத்திற் கொள்ளவும்.

2025, திசம்பரில் செலுத்தப்படற்பாலதான ஊக்கத்தொகையில் கழிக்கப்படற்பாலதான வரியினை கணித்தல்

படி 01 – 2025/2026 வரி மதிப்பீட்டாண்டின் ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத்தொகையை கணித்தல்

2025/2026 வரிமதிப்பீட்டாண்டின் போது ஏலவே செலுத்தப்பட்ட மாதாந்த ஊதியங்களின் மொத்தக் கூட்டுத்தொகை (2023, ஏப்பிரல் - திசம்பர் மாதங்களிற்கான மாதாந்த ஊதியம் அதாவது 170,000 x 9) = (A): 1,530,000

2025/2026 வரிமதிப்பீட்டாண்டின் போது செலுத்தப்படற்பாலதான மாதாந்த ஊதியங்களின் மொத்தக் கூட்டுத்தொகை (செலுத்தப்படற்பாலதான மாதாந்த ஊதியம் 2026 சனவரி - மார்ச் 170,000 x 3) = (B): 510,000

2025/2026 வரிமதிப்பீட்டாண்டின் போது ஏலவே மேற்கொள்ளப்பட்ட, தற்போது மேற்கொள்ளப் படுகின்ற & செலுத்தப்படற்பாலதான மொத்த-தொகை கொடுப்பனவுகளின் கூட்டுத்தொகை = (C): 1,400,000

(2025, ஏப்பிரலில் பெறப்பட மற்றும் 2023 திசம்பரில் பெறப்படவுள்ள ஊக்கத்தொகை அதாவது ரூபா 600,000 + 800,000)

2025/2026 வரிமதிப்பீட்டாண்டின் போது (செலுத்தப்பட்ட மற்றும் செலுத்தப்படற்பாலதான) ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத் தொகை = (D): 3,440,000

படி 02 – 2025, திசம்பர் மாதத்தின் மொத்த-தொகைக் கொடுப்பனவில் கழிக்கப்படற்பாலதான வரியினை கணித்தல்

ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத் தொகை அல்லது D ஆனது ரூபா 3,300,001 மற்றும் 3,800,000 இற்கிடையில் காணப்படுவதனால், 2025, திசம்பர் மாதம் ஊக்கத்தொகையில் கழிக்கப்படற்பாலதான வரியினை கணிப்பதில் பின்வரும் சமன்பாடானது பிரயோகிக்கப்படுதல் வேண்டும்

$$(D \times 24\%) - [(642,000 + A \text{ மீது கழிக்கப்பட்ட மாதாந்த வரியின் கூட்டுத்தொகை} + \text{அட்டவணை 01 இன் பிரகாரம் B மீது கழிக்கப்படற்பாலதான மாதாந்த வரியின் கூட்டுத்தொகை}) + \text{மொத்த-தொகை கொடுப்பனவுகள் மீது முன்னர் கழிக்கப்பட்ட வரி, ஏதேனும் இருப்பின்}]$$

$$= (3,440,000 \times 24\%) - [(642,000 + (1,200 \times 9) + (1,200 \times 3) + 36,000)]$$

$$= 825,600 - [642,000 + 10,800 + 3,600 + 36,000]$$

$$= 825,600 - 692,400$$

$$= 133,200$$

ஆகவே, 2025 திசம்பர் மாதம் ஊக்கத்தொகையில் கழிக்கப்படற்பாலதான வரியானது ரூபா 133,200 ஆகும்

உதாரணம் 03

திருமதி குமுதினி அவர்கள் ஒரு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் வதிவற்ற ஆனால் இலங்கை பிரசையான ஊழியராவார். 2025, மேயில் ரூபா 600,000.00 பெறுமதியான மிகை ஊதியத்தினைப் பெறுவார். ஊழியத்திலிருந்தான அவரது மாதாந்த மொத்த ஈட்டுகை (காசற்ற நன்மைகள் அடங்கலாக) ரூபா 300,000.00 ஆகும்.

(குறிப்பு: 2025/2026 திருமதி குமுதினி அவர்களது மாதாந்த ஈட்டுகை தொகை, இவ் வரிமதிப்பாண்டில் மாற்றம் எதுவுமின்றி காணப்படுகின்றது)

2025, மே மாதம் செலுத்தப்படற்பாலதான மிகை ஊதியத்தில் கழிக்கப்படற்பாலதான வரி பின்வருமாறு கணிக்கப்படுதல் வேண்டும்:

மாதாந்த ஊதியத்தில் கழிக்கப்படற்பாலதான வரியானது வரி அட்டவணை 01 இனைப் பயன்படுத்தி தனித்தனியாக கணிக்கப்படுதல் வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

2025, மே யில் செலுத்தப்படவுள்ள மிகை ஊதியத்தில் கழிக்கப்படற்பாலதான வரியினை கணித்தல்

படி 01 – 2025/2026 வரி மதிப்பீட்டாண்டின் போது ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத்தொகையை கணித்தல் ரூபா

$$2025/2026 \text{ வரிமதிப்பீட்டாண்டின் போது ஏலவே செலுத்தப்பட்ட மாதாந்த ஊதியங்களின் மொத்தக் கூட்டுத்தொகை (2025, மே மாதத்திற்கான மாதாந்த ஊதியம் அதாவது } 300,000 \times 2) = (A): 600,000$$

$$2025/2026 \text{ வரிமதிப்பீட்டாண்டின் போது செலுத்தப்படற்பாலதான மாதாந்த ஊதியங்களின் மொத்தக் கூட்டுத்தொகை (செலுத்தப்படற்பாலதான மாதாந்த ஊதியம் 2025 ஜூன் - 2026 மார்ச் அதாவது } 300,000 \times 10) = (B): 3,000,000$$

$$2025/2026 \text{ வரிமதிப்பீட்டாண்டின் போது ஏலவே மேற்கொள்ளப்பட்ட, தற்போது மேற்கொள்ளப்படுகின்ற } \& \text{ செலுத்தப்படற்பாலதான மொத்த-தொகை கொடுப்பனவுகளின் கூட்டுத்தொகை (2025, மே யில் பெறப்படவுள்ள மிகை ஊதியத் தொகை ரூபா } 600,000) = (C): 600,000$$

$$2025/2026 \text{ வரிமதிப்பீட்டாண்டின் போது (செலுத்தப்பட்ட மற்றும் செலுத்தப்படற்பாலதான) ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத் தொகை} = (D): 4,200,000$$

படி 02 – 2025, மே மாதத்தின் மொத்த-தொகைக் கொடுப்பனவில் கழிக்கப்படற்பாலதான வரியினை கணித்தல்

ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத் தொகை அல்லது **D** ஆனது ரூபா 3,800,001 மற்றும் 4,300,000 என்பதனால், 2025, மே மாதம் மிகை ஊதியத்தில் கழிக்கப்படற்பாலதான வரியினை கணிப்பதில் பின்வரும் சமன்பாடானது பிரயோகிக்கப்படுதல் வேண்டும்

$$(D \times 30\%) - [(870,000 + A \text{ மீது கழிக்கப்பட்ட மாதாந்த வரியின் கூட்டுத்தொகை} + \text{அட்டவணை 01 இன் பிரகாரம் B மீது கழிக்கப்படற்பாலதான மாதாந்த வரியின் கூட்டுத்தொகை} + \text{மொத்த-தொகை கொடுப்பனவுகள் மீது முன்னர் கழிக்கப்பட்ட வரி, ஏதேனும் இருப்பின்}]$$

$$= (4,200,000 \times 30\%) - [(870,000 + (18,500 \times 2) + (18,500 \times 10) + 0]$$

$$= 1,260,000 - [870,000 + 37,000 + 185,000 + 0]$$

$$= 168,000$$

ஆகவே, 2023 மே மாதம் மிகை ஊதியத்தில் கழிக்கப்படற்பாலதான வரியானது ரூபா 168,000 ஆகும்

உதாரணம் 04

உதாரணம் 03 இலுள்ள திருமதி குமுதினி, 2026 சனவரி மாதம் இன்னொரு மிகையூதியம் ரூபா 700,000.00 இனை பெறுவார் என கருதி, இந்த மிகையூதியத்தின் கழிக்கப்படற்பாலதான வரி பின்வருமாறு கணிக்கப்படுதல் வேண்டும்.

மாதாந்த ஊதியத்தில் கழிக்கப்படற்பாலதான வரியானது வரி அட்டவணை 01 இனைப் பயன்படுத்தி தனித்தனியாக கணிக்கப்படுதல் வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்

2026, சனவரி மாதத்தின் மிகையூதிய கொடுப்பனவில் கழிக்கப்படற்பாலதான வரியினை கணித்தல்

படி 01 – 2025/2026 வரி மதிப்பீட்டாண்டின் ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத்தொகையை கணித்தல் ரூபா

2025/2026 வரிமதிப்பீட்டாண்டின் போது ஏலவே செலுத்தப்பட்ட மாதாந்த ஊதியங்களின் மொத்தக் கூட்டுத்தொகை (2025, ஏப்பிரல் - சனவரி மாதத்திற்கான மாதாந்த ஊதியம் அதாவது $300,000 \times 10$) = (A): 3,000,000

2025/2026 வரிமதிப்பீட்டாண்டின் போது செலுத்தப்படற்பாலதான மாதாந்த ஊதியங்களின் மொத்தக் கூட்டுத்தொகை (செலுத்தப்படற்பாலதான மாதாந்த ஊதியம் 2026 பெப்ரவரி - மார்ச் $300,000 \times 2$) = (B): 600,000

2025/2026 வரிமதிப்பீட்டாண்டின் போது ஏலவே மேற்கொள்ளப்பட்ட, தற்போது மேற்கொள்ளப்படுகின்ற & செலுத்தப்படற்பாலதான மொத்த-தொகை கொடுப்பனவுகளின் கூட்டுத்தொகை (2025 மே யில், பெறப்பட மற்றும் 2025 சனவரியில் பெறப்படவுள்ள மிகை ஊதியத் தொகை அதாவது ரூபா $600,000 + 700,000$) = (C): 1,300,000

2025/2026 வரிமதிப்பீட்டாண்டின் போது (செலுத்தப்பட்ட மற்றும் செலுத்தப்படற்பாலதான) ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத் தொகை = (D): 4,900,000

படி 02 – 2026, சனவரி மாதத்தின் மொத்த-தொகைக் கொடுப்பனவில் கழிக்கப்படற்பாலதான வரியினை கணித்தல்

ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத் தொகை அல்லது D ஆனது ரூபா . 4,300,000 இனை விஞ்சுவதினால் 2026, சனவரி மாதம் மிகை ஊதியத்தில் கழிக்கப்படற்பாலதான வரியினை கணிப்பதில் பின்வரும் சமன்பாடானது பிரயோகிக்கப்படுதல் வேண்டும்

$$\begin{aligned} (D \times 36\%) - [(1,128,000 + A \text{ மீது கழிக்கப்பட்ட மாதாந்த வரியின் கூட்டுத்தொகை} + \text{அட்டவணை 01 இன் பிரகாரம் B மீது கழிக்கப்படற்பாலதான மாதாந்த வரியின் கூட்டுத்தொகை} + \text{மொத்த-தொகை கொடுப்பனவுகள் மீது முன்னர் கழிக்கப்பட்ட வரி, ஏதேனும் இருப்பின்}] \\ = (4,900,000 \times 36\%) - [1,128,000 + (18,500 \times 10) + (18,500 \times 2) + 168,000] \\ = 1,764,000 - [1,128,000 + 222,000 + 168,000] \\ = 246,000 \end{aligned}$$

ஆகவே, 2026 சனவரி மாதம் மிகை ஊதியத்தில் கழிக்கப்படற்பாலதான வரியானது ரூபா 246,000 ஆகும்